

வரையறுத்த தெதுறு ஒயா மினி கைட்ரோபவர் (தனியார்) கம்பனி - 2023

1. நிதிக்கூற்றுகள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வரையறுத்த தெதுறு ஒயா மினி கைட்ரோபவர் (தனியார்) கம்பனியின் ("கம்பனி") 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான இலாப நட்டக்கூற்று, ஏனைய விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று காசப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2023 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குழியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாரானுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து கம்பனி 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கிணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கிணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளக்கக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனி கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனி நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனி வருடாந்த மற்றும் காலர்தியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புகள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இனங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழுக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஜயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்களிற்கு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியாவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஜயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை

காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனி செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனி ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- கம்பனி வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மீதான கணக்காய்வு அவதானிப்பகள்

1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த நியமத்திற்கான தொடர்புகளுடன் இணங்காமை	நியமங்களின் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு	முகாமைத்துவத்தின் கருத்துரை செய்யப்பட்டு
---	---	---

- அ) இலங்கை கணக்கீட்டு நியம இல. 16 இன் 51 ஆம் பந்தியின் பிரகாரம் சொத்துக்களின் தேறிய பெறுமதி மற்றும் பயன்பாட்டுக் காலம் வருடாந்தம் மீளாய்வு செய்யப் பேண்டியதுடன் முன்னைய மதிப்பீடுகள் வேறுபடுமாயின் இலங்கை கணக்கீட்டு நியம இல. 8 இற்கமைய மாற்றங்கள் கணக்கீடு செய்யப்பட வேண்டும். எவ்வாறாயினும், 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு 9 வகுதிகள் தொடர்பான ரூபா 290,891,826 முற்கொடுவரும் பெறுமதி நியமங்களில் வேண்டப்பட்டவாறு மீளாய்வு செய்யப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

இதன்படி தொகைகள் திருத்தப்படும்.	தொகைகள் நியமங்களின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக் கொண்டும்.
--	---

(ஆ) 2021 ஆகஸ்ட் 06 இல் தனியார் வர்த்தக வங்கியிடமிருந்து ரூபா 83.2 மில்லியன் காலக்கடன் பெறுவதில் கடன் உடன்படிக்கையின் வசதி 1 இன் கீழ் பின்னமுறி தொடர்பான 3 நிபந்தனைகளுடன் இணங்குவதற்கு உடன்படிடிருந்தது. இதன்படி, செயற்திட்ட சொத்துக்கள் (காணிகள் தவிர்ந்த பொறி மற்றும் இயந்திரங்கள்) மற்றும் சகல அனுமதி, அனுமதிப்பத்திரங்கள் ஆரம்ப ஈடுற்காக செயற்திட்ட அதிகாரத்திற்காக அரசாங்க முகவர்களால் வழங்கப்பட்ட அனுமதிகள் என்பவற்றால் பினை வைக்கப்பட்டதுடன் மேலதிக ஈடாக வங்கிக்கு ஈடுவைக்கப்பட்ட பங்குகளை மாற்றுவதற்கான உரிமையுடன் சாதகமாக பங்குடமையாளரிடமிருந்து தவறான சட்ட அதிகாரத்தால் கம்பனியால் வழங்கப்பட்ட 100 சதவீத பங்குகள் ஆதரவளிக்கப்பட்டது. மேலும், நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் கம்பனிக்கும் இடையிலான புரிந்துணர்வு விஞ்ஞாபனத்தின் (MOU) 06 ஆம் பிரிவின் பிரகாரம் வங்கியானது செயற்திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி உதவியின் திருப்பிச் செலுத்துதல்கள் காலவதியாகி அதன் நட்டங்களை அறவிடுவதற்கு பொறி செயற்பாடு கையேற்கப்படும்.

எவ்வாறாயினும், மேற்குறித்த காணிகளின் பினை வைப்பு நிலைகள் SLFRS 07 – நிதிக் கருவிகளின் வெளிப்படுத்தலகளின் பந்தி 14 இன் பிரகாரம் மீளாய்வாண்டிற்கான கம்பனியின் நிதிக்கூற்றுக்களில் விரிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

1.5.2 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு

(அ) கம்பனியானது வரையறுத்த பயோ மெட் (தனியார்) கம்பனி சவீகரிப்பதற்கு வரையறுத்த ஸ்ரீ ஸங்கா எனர்ஜீஸ் (தனியார்) கம்பனிக்கு ரூபா 97,000,000 நிதி அளிக்கப்பட்டிருந்ததுடன் வரையறுத்த ஸ்ரீ ஸங்கா எனர்ஜீஸ் (தனியார்) கம்பனியிடமிருந்து பெறவேண்டிய தொகைகளாக நிதியளிக்கப்பட்ட தொகை பதியப்பட்டிருந்தது. இதன்படி, தொடர்புபட்ட தரப்பினருக்கு செலுத்த வேண்டிய தொகை மற்றும் தொடர்புபட்ட தரப்பினரிமிருந்து பெறவேண்டிய தொகை 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 97,000,000 ஆல் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.

சம்பந் வங்கி PLC இன் கடன் தொடர்புபட்ட சொல்லப்பட்ட கடனிற்காக ஈடுவைக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் தற்போதைய பெறுமதி குறிப்பு இல. 15 இன் கீழ் வெளிப்படுத்தல்கள் செய்யப் பட்டிருந்தது. இதன்படி விரிவான வெளிப்படுத்தல்கள் சேர்க்கப்படும்.

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரைகள்

நடவடிக்கையில் தவறு நிதிக்கூற்றுக்களில்	இருக்கவில்லை. இந்த நடவடிக்கை திருத்தப்பட்டுள்ளது.	முறையாக சகல கொடுக்கல் வர்கல்களும் பதிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறு நிதிக்கூற்றுக்களில்	இந்த நடவடிக்கை திருத்தப்பட்டுள்ளது.	முறையாக சகல கொடுக்கல் வர்கல்களும் பதிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(இ) 2022/2023 மற்றும் 2023/2024 வரிமதிப்பீட்டு ஆண்டுகளிற்காக வியாபாரங்களிலிருந்தான மதிப்பிடக்கூடிய வருமானம் கணிப்பீடு செய்கையில் விசையழுத்தி மற்றும் நீர் வில்கள் (இயந்திரத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டது) என்பவற்றின் மீது கம்பனியால் 20 சதவீதத்தை பிரயோகிப்பதற்கு பதிலாக 5 சதவீத மூலதன படியின் வீதம் பிரயோகிக்கப்பட்டது. ஆகவே, ஆண்டிற்கான செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் வருான வரிச் செலவினம் என்பன 2022/2023 மற்றும் 2023/2024 வரி மதிப்பீட்டு ஆண்டிற்காக முறையே ரூபா 8,302,984 மற்றும் ரூபா 1,933,778 ஆல் அதிகரித்துக்காட்டப்பட்டிருந்தது.

(ஈ) முன்னைய ஆண்டு நிதிக் கூற்றில் மேலதிக பற்று (OD) வட்டி நிதிச் செலவினங்களின் கீழ் புறம்பாக காட்டப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், 2023 ஆம் ஆண்டின் போது சாட்டுதல் செய்யப்பட்ட ரூபா 2,204,247 தொகையான OD வட்டி புறம்பாக சமர்ப்பிக்காமல் வங்கி கட்டணங்களில் உள்ளடக்கப்பட்டிருந்தது

1.5.3 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.5.3.1 செலுத்த வேண்டிய கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு

கம்பனி நிதிக் கூற்றுக்களின் பிரகாரம், 2023 திசைம்பர் 31 இல் உள்ளவாறான செலுத்த வேண்டிய இறையில் கட்டணம் ரூபா 31,259,762 ஆக இருந்தது. இந்த மீதி 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளிற்காக நீர்ப்பாசன திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய இறையில் கட்டணங்களாக கருதப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், கம்பனியானது மீளாய்வான்டு இறுதி வரையும் சொல்லப்பட்ட மீதியை தீர்ப்பனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

வரி கணிப்பீடு செய்யும் போது ஏற்படும் தவறுகள் இதன்படி திருத்தப்படும்.

உள்நாட்டு இறைவரி அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.

சீராக்கல்கள் இதன்படி திருத்தப்பட வேண்டும்.

நிதிக்கூற்றுக்களிற்கான சீராக்கல்கள் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரைகள்

MOU பிரகாரம், கொடுப்பனவுகள் வேண்டப்படும் போது மாத்திரமே செய்யப்பட்டிருந்தன சகல வேண்டப்பட்ட தேவைகளும் அந்நேரத்தில் இது திரட்டப்பட்டுள்ள போதிலும் தற்போது பூர்த்தியாகப்பட்டது. .

செலுத்த வேண்டிய மீதிகளை தீர்ப்பனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

**சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள்
போன்றவற்றிற்காக
தொடர்பு**

2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச் சட்டத்தின் 185(1)(அ) ஆம் பிரிவு

இணங்காமை

**முகாமைத்துவத்தின்
கருத்துரை**

பரிந்துரைகள்

கம்பனியானது ஏதாவது பிரதான கொடுக்கல் வாங்கல்கள் இல்லாவிடின் விசேட தீர்வால் அனுமதிக்கப்பட்டவை கொடுக்கல் வாங்கல்கள் என்பன பதியப்படவில்லை. எவ்வாறாயினும், மேற்குறித்த ஏற்பாடுகளிற்கு முரணாக முரணாக கம்பனியானது வரையறுத்த பயோ மெட் (தனியார்) கம்பனியை கவீகரிப்பதற்கு கம்பனி சபை அனுமதி பெறாமல் ரூபா 97 மில்லியன் தொகையான நிதிகளை வழங்கியிருந்தது.

வரையறுத்த தெதுறு ஒயா மினி கைற்றோ (தனியார்) கம்பனி (DMHPP) வரையறுத்த ஸ்ரீ லங்கா எனேர்ஜீ (SLE) இன் முழுமையான துணை நிலை உடமையானது. புதிய வரையறுத்த பயோ மெட் (தனியார்) கம்பனியின் சூக்கிரிப்பு SLE பணிப்பாளர் சபையின் முறையான அனுமதியுடன் செய்யப்பட்டுள்ளது அதேநேரம் DMHPP இன் BOD ஆனது ஒரே உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. செய்யப்பட்ட பரிந்துரைகளின் பிரகாரம் கம்பனியானது எதிர்காலத்தில் இதற்கு சிறந்த நடைமுறையை பின்பற்றும்.

1.7 வரிப் பிரமாணங்மானங்களுடன் இணங்காமை

**சட்டங்கள், விதிகள்,
பிரமாணங்கள்
போன்றவற்றிற்காக
தொடர்பு**

இணங்காமை

**முகாமைத்துவத்தின்
கருத்துரை**

பரிந்துரைகள்

(அ) 2022 இன் 45 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்திய) அதிகாரச் சட்டத்தின் 33(ii) ஆம் பிரிவு

2023 ஏப்ரல் 01 இலிருந்து செயற்படும் வண்ணம் வரி விதிக்கூடிய வருமானத்தில் 30 சதவீதம் வரி விதிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், வருமான வரிக் கணிப்பீடு 2023/2024 வரி மதிப்பீட்டு ஆண்டிற்காக 24 சதவீதத்தை பிரயோகித்து செய்யப்பட வேண்டும். இதன்விளைவால் செலுத்த வேண்டிய வருமான வரித் தொகை கம்பனியின் வரிக் கணப்பீடின் பிரகாரம் ரூபா 1,863,643 ஆல் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.

**திருத்தங்களிற்காக
நடவடிக்கை
எடுக்கப்படும்.**

**உள்நாட்டு
இறைவரி
அதிகாரச்
சட்டத்தின்
ஏற்பாடுகளுடன்
இணங்கியொழுக
வேண்டும்.**

(ஆ) 2017 இன் 24 ஆம் இலக்க இறைவரி சட்டத்தின் 126 ஆம் பிரிவு	பட்டியலுடல் சேர்த்து முறையாக பூர்த்தி யாக்கப்பட்ட வருமான அறிக்கை மற்றும் வேறு ஏதாவது வேண்டப்பட்ட ஆவணங்கள் வரிமதிப்பீட்டு ஆண்டு முடிவடைந்த பின்னர் நவம்பர் 30 அல்லது அதற்கு முன்னர் உள்ளாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். எவ்வாறாயினும், அதிகாரச் சட்டத்தின் சொல்லப்பட்ட ஏற்பாடுகளுடன் இணங்கி 2022/2023 வரிமதிப்பீட்டு ஆண்டிற்கான அறிக்கைகள் கோவையிடப்பட்டிருக்கவில்லை. கம்பனியின் நிதிக்கற்றுக்களின் பிரகார் 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு செலுத்த வேண்டிய வரித் தொகை ரூபா 22,927,946 ஆக இருந்தது.	2022/23 இற்கான IT அறிக்கைகளை கோவை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	-மேற்படி-
--	---	---	-----------

2. நிதி மீளாய்வு

2.1. நிதிசார் விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 8.17 மில்லியன் இலாமாக இருந்ததுடன் நேரோத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 46.47 மில்லியனாகும். ஆகவே, நிதிசார் விளைவில் ரூபா 38.31 மில்லியன் தொகையான வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. மீளாய்வாண்டின் போது ரூபா 36.33 மில்லியனால் வருமானம் குறைவடைந்தமையே இந்த வீழ்ச்சிக்கான காரணமாக உள்ளது.

2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்களின் போக்கின் பகுப்பாய்வு

அதிகரிப்பு அல்லது வீழ்ச்சியை முன்னைய ஆண்டுடன் ஒப்பீடு செய்யப்பட்டு மீளாய்வாண்டின் பிரதான வருமானம் மற்றும் செலவினங்களின் பகுப்பாய்வு பின்வருமாறு உள்ளன.

வருமானம்/ செலவினம்	2023 ரூபா மில்லியன்	2022 ரூபா மில்லியன்	அதிகரிப்பு / (குறைவு) ரூபா மில்லியன்	சதவீதம் (%)
வருமானம்	69,823,889	106,153,264	(36,329,375)	(34)
விற்பனைக் கிரயம்	31,156,643	23,600,569	7,556,074	32
நிர்வாகச் செலவினம்	13,148,119	19,076,013	(5,927,894)	(31)

2.3. விகிதப் பகுப்பாய்வு

விகிதம்	2023	2022
மூலதனத்திற்கான வருவாய் (%)	5.50	28.54
மொத்த இலாப வீதம் (%)	55.38	77.77
தேறிய இலாப வீதம் (%)	11.71	43.79
நடைமுறை விகிதம் (தடவைகள்)	1:0.46	1:0.45

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1. முகாமைத்துவ திறமையீணங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவத்தின்
கருத்துரை

பரிந்துரைகள்

அ) கம்பனியானது 2021 செப்டெம்பரில் தனியார் வர்த்தக வங்கியிடமிருந்து ரூபா 83.2 மில்லியன் காலக் கடன் பெறப்பட்டிருந்தது. 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நீண்டகாலம் நிலுவையாகவிருக்கின்ற மீதி ரூபா 54,850,000 ஆனதுடன் மீளாய்வு ஆண்டிற்காக சாட்டுதல் செய்யப்பட்ட கடன் வட்டி ரூபா 58,660 ஆன தண்டப்பணம் உள்ளடங்கலாக ரூபா 14,470,502 ஆக இருந்தது. எவ்வாறாயினும், கம்பனியானது உரிய நேரத்தில் கடன் தவணைப் பணங்களை தீர்ப்பதற்கு தவறியிருந்ததுடன் தற்காலிக மேதிகபற்று வசதி உள்ள பொதிலும் 2023 ஆம் ஆண்டின் போது ரூபா 10,800,000 தொகையான கடன் தவணைப் பணங்கள் வங்கியால் அறவிடப்பட்டிருந்தது. இதன் விளைவால், கம்பனியானது ரூபா 2,204,244 ஆன மேலதிக பற்று வட்டியையும் கடன் வட்டியை தவிர தண்டப்பண வட்டியையும் செலுத்தியிருந்தது.

இந்த நிலைமை CEB ஆல் கொடுப்பனவை தாமதப்படுத்தி யிருந்தமையாலேலேயே எழுந்திருந்தது.

கம்பனியில் காசு முகாமைத்துவத்தை முறையாக அமுலாக்குதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆ) 2021 ஆகஸ்ட் 06 ஆந் திகதிய கடன் உடன்படிக்கையின் 02 விசேட நிபந்தனைகளின் பிரகாரம், 03 மாதங்கள் கடன் கடப்பாடுகள் (3 மாதங்களிற்காக பிரயோகிக்கூடிய வட்டி + முதல்) செயற்திட்டத்தால் உருவாக்கப்பட்ட காசின் ஊடாக தனியார் வர்த்தக வங்கி கடன் சேவை ஒதுக்கத்தில் குறிப்பிடப்பட வேண்டியிருந்ததுடன் அது முன்னைய காலப்பகுதியின் போது பயன்படுத்த வேண்டியிருந்தது. மின் உற்பத்தியாக்கல் கடன் பங்களிப்பு சேய்வதற்கு போதியதாக இருக்காதுடன் இதுவரை முழுமையாக கடன்கள் தீர்க்கப்பட்டிருந்ததாவென உறுதிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், கம்பனியானது அத்தகைய ஒதுக்க கணக்கை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலைமை CEB ஆல் கொடுப்பனவை தாமதப்படுத்தி யிருந்தமையாலேலேயே எழுந்திருந்தது.

கடன் நிபந்தனைகளுடன் இணங்கியோழுக நடவடிக்கை எடுக்க வேண்டும்.